சாத்தியமாகத் தோன்றவில்லை என்று முடிவு செய்யப்பட்டது. கனம் அங்கத்தினர் கூறிய மற்ற விஷயங்கள் எல்லாம் கவனிக்கப் பட்டுத்தான் வருகின்றன.

Loans on lands

* 1103 *Q*.—Sri N. P. SENGOTTUVELU : Will the Hon. the Minister for Co-operation be pleased to state whether there is any proposal to advance loans on the security of lands newly assigned by the Land Mortgage Banks?

The Hon. Sri N. NALLASENAPATHI SARKARAI MANRADIAR : The question has not arisen in that form for decision by the Land Mortgage Bank.

திரு. மு. பொ. வடிவேல் : நில அடமான பாங்கில் கடன் பெற்ற வர்கள் கடனைத் திருப்பிக் கொடுத்த பிறகுகூட ஐந்து வருஷங்கள் கழித்துப் பங்குத் தொகை வாபஸ் செய்யப்படுகிறது. அவர்கள் நன்மையை உத்தேசித்து கடைசித் தவணையில் பங்குத் தொகை யைக் கழித்துக் கொள்ளும்படி செய்ய அரசாங்கம் முன் வருமா ?

கனம் திரு. ந. நல்லசேனபதி சர்க்கரை மன்றாடியார் : இதனு டைய பொறுப்பெல்லாம் அங்கிருக்கக்கூடிய தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்குந்தான். சர்க்காருக்கு அதிலே பொறுப்பு இல்லையென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழிற்சாலைகள் (நியமனம்)

* *1104* கேள்வி.—திரு. ஆ. கு. சுப்பையா : கனம் நிதி அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

தேசிய ஒருமைப்பாட்டை பலப்படுத்த நமது ராஜ்யத் திலுள்ள எல்லாத் தொழிற்சாலைகளிலும் ஜாதி விகிதாசார அடிப் படையில் வேலைக்கு எடுக்க வேண்டி சட்டம் கொண்டுவர உத்தேசமுண்டா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : No, Sir.

பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்

* *1105* கேள்வி.—**திரு. மு. பொ. வடிவேல் :** கனம் கூட்டுறவு அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப் பாரா—

(அ) கிராமப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வா கஸ்தர்கள் தேர்தல் ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதற்குப் பதிலாக மூன்று ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறவேண்டுமென்று அரசாங்கம் சிபாரிசு செய்திருப்பது உண்மையா ?

(இ) அப்படியானால், இம்முறையை அரசாங்கம் துரிதமாக நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சிக்குமா ?